

THE MORNING STAR.

Vol. 49.

Jaffna, Thursday the 7th of March, 1889.

No. 5.

RIGHTOUSNESS EXALTETH A NATION; BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

The Morning Star For '89.

Terms of subscription. Cash in advance.
 1 Copy in Jaffna. Free delivery. 1.50
 1 Copy at any American Mission station 1.25
 1 Copy with postage in Ceylon and India 1.75
 8 Copies " " " " 10.00
 25 Copies to one address without postage 25.00
 1 Copy with postage to Straits Settlements 3.75
 Subscription may be paid by cheque, P. O. money orders or postage stamps to the Editor, Batticotta or to Mr. J. P. Cooke Batticotta.

FOR SALE.

An American bandy. An English bicycle very cheap.
 Enquire of IRVING WOOD, Batticotta.

CARD.

A. M. Chittambalam,
 RICE AND PRODUCE BROKER,
 7 Baillie Street, Fort, Colombo.

(Extract from Ceylon Observer, 18th June 1884.)

MR. A. M. CHITTAMBALAM, who has commenced business in Colombo as Broker, holds the very highest Testimonials for ability and integrity from persons whose testimony is of great value for their character and experience. We wish Mr. Chittambalam all the success which ought to follow a career of honest and intelligent industry.

CHURCH MISSION JAFFNA.

Home for Incurables.

A home for incurables has been started at Nellore South. Two have already been received. Every attempt will be made, to make it a success.

Friends favourable to this good object are requested to kindly send their subscription to the Rev. E. M. Griffith, Nellore, who will gladly furnish all information.

CHURCH MISSION JAFFNA.

தீராவியாதிக்காரர் தர்மசாலா.

தீராவியாதிக்காரரைத் தாபிக்கும்படி. கல்லூரி தெற்கில் ஓர் தர்மசாலா துவக்கம் பெற்றிருக்கிறது. இதற்குத் தாபிக்கப்படுகிறார்கள். இச்சாலா சிலைக்கத்தக்க சகலமுயற்சிகளும் பண்ணப்படுகின்றன. இந்த நன்முயற்சியில் அபிமானமுற்ற சினைகிற்றித் தக்கனாவியின்ற பொருளுதவியெய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கோ. இதைப்பற்றி யறியவிரும்புவோர் கணம். ஈ. எம். கிறிஸ்தியர் அவர்களுக்கு எழுதி அறிந்துகொள்ளலாம்.

NOTICE

JAFFNA TRADING COMPANY LIMITED.

The Annual General Meeting of shareholders of the above Company will be held at the Victoria Reading Hall at Vannarponne, Jaffna, on the 27th March 1889 at 5 o'clock P. M.

Jaffna 6th } J. S. APPACHIPPULLAY
 March '89. } Manager.

Local and General

—WEATHER. Days are oppressively hot. Evenings are refreshing. Nights are sultry, and mornings are cool. A mild north wind blows all through the day. No rain for many days.

—MR. W. H. JACKSON who was lately our Asst. Government Agent has been appointed as office Asst. at Kurnegala, to the Govt. Agent of the N.W. Province, and to continue to act as Police Magistrate at Heldummulla.

JOTTINGS. Harvest is almost through. The crop on the average is good. The fields in the district of Valigamo West and those adjoining the Jaffna Town were larger than usual. Rain is very badly wanted. Kulams are almost

drying up. The poor farmers would surely have a good dry grain crop had the Govt. supplied the need which the heavens had off. But, however, the well-sweeps have begun operations, and here and there green herbage is vegetating, tobacco taking a greater proportion among other periodical products. Headmen have hardly time to breathe, hurrying up to close account of commutation taxes. The appointment of the new headmen both at Manippay and Mathakal has given satisfaction to the people, but now and then some ingenious and loquacious persons have been heard to say that even in such minor appointments the authority adopts the same plan of succession, in spite of competency. Fever is gradually going away. Escaped victims of this fell disease are seen moving in skeleton forms. The Provincial Engineer, it seems, has thought of making short work of the Punnalai causeway. He was seen twice last month, to drive his best Delft double to the spot. The village schools have commenced their new terms, after their long harvest vacation. Speculation at the pearl banks has got into the brains of many. With a capital of from Rs. 1 to 10 they are about to leave for the Dutch Bay. There is at present a scarcity of high judicial functionaries at our Courts. The work of four has now been distributed between only two. The Magistrate of Pt. Pedro and Chavagacherry having fallen ill, his duties are taken up by our District Judge in addition to his own duties. And the business of the other three Minor Courts is attended to by Mr. C. W. Catheravelloppillai. It is rumoured that Mr. C. will for a few days sit on the District Court bench in the absence of the District Judge at Chavagacherry and Pt. Pedro.

—DEPARTURE. The following Missionaries go to the Pinney Hills for a rest of a few weeks. Rev. Mr. and Mrs. Griffith and family; Rev. Mr. and Mrs. S. W. Howland, Rev. E. P. Hastings D. D. and Rev. R. G. Hastings.

The following changes in the Wesleyan Mission will take place this month. Rev. Mr. Trimmer and family return to England on a furlough, Rev. T. Little and family go to Batticaloa to take their place, Rev. Mr. and Mrs. Resterick come to Point Pedro, and Rev. S. Knapp takes up the work at Trincomalee. While sorry to lose Mr. and Mrs. Little and Mr. Knapp from the Jaffna circle of Missionaries we are glad to welcome Mr. and Mrs. Resterick.

—Candidates for admission to practice as notaries were examined at the Registrar General's office, Colombo on Saturday last at 11 A. M. Heretofore the authority of examining and admitting notaries has been with the Legal Board of Education, and it seems that a change in this respect has been made, at present, and the notaries' department has been entirely left in the hands of the Registrar General of Lands.

—Kandy Post Office. Defalcation Case. This case was tried before Judge Lawrie and the accused was sentenced to one year's imprisonment.

—The Ven. E. Matthew, Archdeacon of Colombo died at Talawakellie on the 19th ultimo.

—The Post Master-General and his assistant are making their official tour in Jaffna. They came here last Wednesday evening, and having inspected the Town offices, they proceeded to Batticotta on Saturday morning and from thence to Kaits. The other offices were visited on Monday and Tuesday. The honest work of our Telegraphic and Postal officers, we believe, might also have given satisfaction to these under whom they serve. Nothing unsatisfactory has as yet coaxed out.

—PEARL FISHERY. Every preliminary arrangement has already been made. Official heads with their establishments are all in full array; we believe fishing operations are now going on. The place is reported to be very healthy. Dr. Keyt and his assistant together with two medical Practitioners will be on the alert to put out all epidemics. Merchants are going in great numbers. 6000 persons are estimated to be now moving at the scene of fishery. Sample pearls are said to be of good quality.

—Currency notes in circulation on December 31st '88 is Rs. 5,529,705. The same amount is in reserve by silver in the vault and in securities made by Crown Agents, and investments in Indian Govt. 4 per cent paper.

—We would call attention to the advertisement of the Home for incurables under the auspices of

the C. M. S. in another column. One person has promised Rs 10 per month for the enterprise. We hope that this home, the only thing of the kind in Jaffna, may receive the support due to it.

—"Tamil Rising Sun" is the title of a newspaper recently started in Burmah for the Tamil population there.

—In this time of need, when fevers, measles and many other pestilential diseases, are to a great extent, breaking out, Mr. Hitchcock, we are happy to say, has been promoted from Kaits to Valvetty Tury, as the health-officer and Medical Practitioner with an increased salary of Rs. 50 per mensem.

A large supply of medicines with the requisite materials for surgical and other matters are soon expected from Colombo; and a separate room for an out-door dispensary with an orderly allowed.

As a Christian and a Medical Practitioner among a poor people who are both spiritually and bodily ill, we hope and wish him every success in his career of treatment.

—LEGAL. The case of Satyapama against Canacopulle Thuryappa of Vannarponne, on a charge of cheating came on for hearing, last week, before C. W. Catheravelloppule Esq. acting Police Magistrate of Jaffna. In consequence of the peculiar relationship of the parties, the case was a sensational one. According to complainant's story she entrusted to her then friend, the accused, some money to get her a pair of gold bangles but the accused acting in fraud with the goldsmith inserted pieces of copper into the bangles, in order to make the jewel appear to be of greater weight and to recover larger value than it was worth, and represented it to be weighing 15 pagodas while it was only 8 pagodas, minus the copper.

The defence, on the contrary, charged the complainant with conspiracy with a view to secure conviction. The case has undergone a careful investigation. The result will be reported.

The judges and magistrates have to be wide awake in their findings. Truth is sometimes stranger than fiction. In the late Will case from Vilyvale, the proponents did not at first expect, in the least, that their conspiracy would be detected and punished, but however, the truth triumphed at last.

—PUBLIC LECTURE. Rev. T. S. Smith lectured at the Victoria Hall at Vannarponne, on the 27th February on the subject,—"The System of Education in the United States." The lecture was instructive and interesting. The attendance was large. Among other points, the lecturer said that the people in some states of America are specially taxed for educational purposes, which is not the case in Ceylon. This fact shows that people have to provide for their education without looking for it to the Government. At the close of the lecture, the chairman called upon Rev. Sheldon Knapp, among others, to make remarks, who with his usual earnestness and animation drew the attention of the audience to the importance of moral education, and incidentally paid a compliment to the Jaffna College for imparting moral education.

—BURNING OF GOVERNMENT NOTES. We read from the Ceylon Examiner of the 16th February that two civil servants were engaged in the Treasury, in supervising the burning of old currency notes. The quality of the paper used for the currency notes is somewhat inferior and easily tear up. The O. B. C. Notes were issued on a strong paper. The authorities have to see to this.

—The Report of the Jaffna Religious Tract Society for 1889 is at hand. The Treasury shows a balance of Rs. 57, and the work of the Society has slightly increased in several departments. We would call the attention of our Tamil readers to the following statement of the Report. "We think our friends would many of them be surprised to find how many good books there are now in the vernacular. We would like to keep a more varied stock but cannot keep a large supply to deteriorate on our hands." Any of the books published in Madras may be ordered through the depot in Jaffna, if not already in stock. The good supply of Tamil religious literature both for young and old should not be neglected by our people. "The investment that pays the best interest is a good book."

முன் அபாதிமயம் ஒருவகட மறிப்பீர்ப்புப் பெற்றசக்தி இக்கிலையத்தியொகத்தி விடுப்பார்க்குத் தகுந்த படிப்பணயமாகுக்குமென்று நம்புகிறோம். மற்றபற்காரணக்காக மென் அத்த. தோண்டினேயும் திறமாவலென். நீதான்மீர்ப்புக்கு மரபுச் சரளி அப்பல் போட்டிருக்கார்.

புதியதொப்பாசாடி.—New Post Office.—முத்தக்குள்பட்டெத்தம் "டரக்டுடர்" லெவ புதிதாய்க் தபாற்சாடியெண்ணைத் திறக்கிறீர்கள்.

மரணசங்கீதம்.—Archdeacon Matthew—கோப்பிள்ளை மெற்றிராணையார்க் கோண்டாவதான அட்டெக்ஷன் மத்தேயவும் பிறகிட்ட கண்ணெ தவவாக்கவல என்னுமிடத்திலே தேவல்போககணே. தேவதீவனம்பெட்ட இரகசங்களே ழகராவர் காலத்தென்றதற்குக் காரணம். மார்க்க சிறமத்திலும் சடக்காராசத்திலும் வேற்றமைகொண்ட குணத்தையிலும் மற்றப்படி எவ்வகையிலும் போசகிய சர்க்கரைக் கொட்டப்பட்ட இவ்வாறு தேவல்போககணேயே பெயர்வாண்டு சம்பந்தமையக காண்கின்றேம். பிடுகெக்ஷணம் மரணாணக்குக் கொண்போய்க் சேயிக்கப்பட்டது.

தத்தபுத்திராவழகு.—A Great Adventure.—செட்டியெழுத்து தத்தபுத்திரானுக் வளர்க்கப்பட்ட ஒருவன் தனக்குத் தத்தத்தையானவனது ஆஸ்திராஸ்திரகளை உரிமைக்காரணகையாயுடனாய், அவை தனக்கே யுரியமையென்புறத்தொழிதான். வறவனயிலே கட்டப்பட்டும் இவ்வழகுக்கு இக்கியாயிலே பெருநூதனக்கொண்டது. வறக்காரிக்கார டெஸ்ஸி மஹாசாயியும், சீரிக்காக அந்நெருணிச்சென்றவனது உலிச்சுக்கம் போன்றான். தத்தபுத்திர அல்லது மஞ்சளாப்பின்வனகன் பலவகட்களிலு முனாநகரால் இவ்வழகுக்கின்று வறவன அகலகாயப்பாய் கோக்குவரென்றெண்ணுற்றேயும்.

புகளியிலுக் சங்கம்.—Tubercle Company.—ஐந்திலட்சபுதா முத்தலிப்பே புகளியிலுக்கசெய்கை கட்டத்தம் சர்க்கமொன்று உற்பவம்பெற்றது. பெறுகிறதும் ஐயாயிரமில்ல இக்கக்கட்க நடைபெறுகிறதும். சங்கம் சங்ககக்க சீளம்பக்காண்பதம் பக்குக்காக எழுபக்ககாண்பதம் மனசிறுச்சு சாகோஷகமே!

பூகம்பம்.—Earthquake—சென்றலாநீசிக் உற்ப்பூசலாலிலே சில கணமேயும் பூகம்பமொன்று தோற்றியதாம்.

வடதேசம்.

கொல்காட் மகாராஜா.—Maharajah Holkar. அக்கிலேக கோசாயக் கொல்காட் மகாராஜா இக்கில்குறி கட்டப்படுமே மகாராணக்கக்காக லேட்டர்சுரூபா உபகர்த்தனர். இவர் பெருந் தணவந்தர் போயும்.

பிரமதேசத் தமிழ்ப்பத்திரம்.—A Tamil Newspaper in Burma.—பிரமதேசத்திலே நியமதாரகாரொருவர் தமிழ்ப் புதினப்பத்திரமொன்று ஆரம்பித்தாராம். முன்னே அவ்வகடும் "பிரமதேசம்" என்னும் பத்திரம் தோன்றி மாய்த்தது.

குரோவெட்ட துரையின் வழக்கு.—Cost of Crawford Commission.—குரோவெட்ட குரையின் வழக்கின் காரியத்தை விளக்குதற்கு கோர்ட்டு சேலவு முற்றவரையிலும் ரூபாயும். ஒ! ஒ! எல்லவும் முடிவு சண்டலெதான். கட்டுவாங்கின் குற்றத்தில வகுமென்சிறுக்கள்.

ஆகாசகமனி.—An Aeronaut.—வம்பாயிலே ஆகாசகமனிபோக மெஸ். ஸ்பென்சர் என்பவர் பிரெண்டெனராயில் ஐப்பதிரையாற் ரூபா உழைத்தார். இரத்திலேயே இறக்கும்போது பாதிவழியிலே குதித்துக் குடைமொன்றை விளக்குகொண்டு மெல்ல லிலத்தில சிற்பாராம். ஒ!

நகைக்களவுகள்.—Golden gang.—சிலவகுஷங்கன் தேத்தியபுகளையீதளில் கட்டத்தவரும் நகைக்களவுகள் அவ்வீசியில் வேலவரையிலும் உத்தியோகஸ்தாராற்றல் நடக்கின்றன. கடியுள்ள உத்தியோகஸ்தாராற்றல் நடக்கின்றன. இவர்களை என்று இப்போதான் வெளிவந்ததாம். முன்றலட்சபுதாய் பெறாமல் நகைகள் அவர்வச முண்டாம்.

பிறதேசம்.

பாளிமெற்கு சங்கம்.—Parliament re-assembled.—அக்கிலே பாளிமெற்குசபை குறித்த காலத்தில் மறுபடியும் கூடிற்று. இராணியாகத்தின் பிரசாரமும் மகா சாள்செலொரால் வாசிக்கப்பட்டது. சர்மணசுத்தம் பிரதாசுரண்கத்திய

டையேயுள்ள சர்பந்தத்தை அதில் அவர் விவரித்தனர். உத்தரப்பிரசாரமும் சோற்றாபுல்வரமையின்புக் அங்கிகாரம்பெற்று வாசிக்கப்பட்டது. சிறுநீருக்கு கப்பந்தத்தைப் பெறப்பட்டபுகளும் காவல் ஸ்தானக்கள் கலாத்தரையிடங்களை அரசுசெய்யும்பொருட்டே பெருந்கொடைப் பணக்கணக்க செலவிலும் அரசினர் தீர்மானித்தார்கள்.

அபிசீனியரும் ருவியிரும்.—Abyssinians and Russians.—தொடுத்த வட்டமிட்டுத் தன்னையம்; மறு கம்பெட்டுக்கேயலும் இராசாண்டியை குறியேன் அபிசீனியன்மெறு கண்ணெறித்திறந்தாயக் காண்கிறேம். சிறியவெல்லாம் பெரியவற்றுக்கிரையென்பது முறையையிலும் ருவியர் அபிசீனியனை எதிரியாக்கல் தருமமாகுமோ அறிமேயம்.

பிராஞ்சிய ருவியர்.—Russia's Mission to Abyssinia.—அபிசீனியா நாட்டுக்குச்சென்ற சகலவகாவெண்ணும் இடத்திற் குடியேறியிருக்க கொசாக்க சனக்கள்மேல் பிராஞ்சியர் துண்டிராமிப்பொழிந்து அவர்கள் ஸ்தானத்தை சிறுமூலப்படுத்தத்தலைவனாய்சீன்ற சேபெயர் அபிசீனியரையும் சிறைப்படுத்தினார்கள். இந்த லடீயர் எம்மால் அனுப்பப்பட்டவிலவெபென்ற குடியேறாசங்கத்தார் கறுதியிடுகிறார்.

ருவியசக்கரவாந்தி.—Czar of Russia.—ஆஸ்திராஸ்திரின்னன்று வருநாடும் இவர்க்கு வரும்வரவு ரூபெதிலட்சம்பலவும்.

வார்த்தமாளசங்கிரகம்.

நாநாசங்கிதி.—Miscellaneous.—பாப்புலின் வருஷாந்தரவரவு ஐந்திலட்சம் பலவன். செவ்வழகநிலட்சத்த முப்பத்தொன்பதிலுயிர்த் திருநூறுபலவன்.

பேசு என்னும்பேர்ப்பட்ட ஒருமனுஷி தன் குழந்தையைக் கொல்லும்பக்கமாய்ச் சுடுகோசனமுடிக் அதவம் தென்புலப்பட்டது. சீசுக்கசாநீருக்கு இவ்வளத்த திருட்டாந்தக் கொள்க! பீப்பாலில்வவனாய்க் திருட்டினுமே!

சிக்காகோவிலே இன்னொருபெண்ணுயிருளிருக்கத் தன்னை விளக்கெய்த தன்னைவனைத் தப்பாக்கியார் கட்டுத் தோவெத்தான் சுத்தவீ! வயிர்!

லந்தன் நகராசபினைக்கப்ப போனவருட்க சிமடத்த காதிக்கன் காரும்! இம்மட்டுக்கும் உத்தரம் எழுதப்பட்டவேணமே!

வாய்ச்சுருட்டு.—A Cigar in the Mouth.—வாயிலே புகளியிலுக்கசுருட்டு கவ்வியபடி ரித்தினுக்குச்சென்ற ஸ்பானியருகுருவன் சுருட்டுக் கழன்று மெத்தையொக்து சிலவாழியையிற் பிரேதானுடன். சுருட்டுக்கும் அத்தோடுருகுவோர்க்கும் எச்சரிப்பு!

சத்திரிவைத்தியுத் தூக்கணும் குருவி.—A swallow as a Surgeon.—ஒரு கருதசியவீடு. லே தூக்கணெதருவி குடிபுகக்கண்ட ஒரு மனுஷன் ஓடிநான் மெதுவாய் ஏறிக் கூட்டுட்பார்க்கும் போது ஒரு மெல்க்குதலுயில் காலிலே தும்புக்கள் கற்றியிருக்கக்கண்டு அதனை அழித்தபட மார்த்ததபோது காலொன்று முரிக்கிறூந்து. அவன் தம் புகளை அப்பறும்மீட்டு நிற்கநான் ஏறிப்பார்க்கும் போது காலிலே மறுபடியும் பக்கனெகுற்றியிருக்கக்கண்டான்! ஒ! இதென்னதுதமம்! காலுறிக் சுக்கப்பட்ட குதல் பரக்கத்தொட்கின்றது. இதென்ன! வைத்தியசாத்திரவகற்றறமே!

கடிபிழம்.

மன்னுயிர்க்காம்பு பன்னயம்வருவிக்கும்தாரகைமே.

இவ்வாண்டு புகளையாய் யாழ்ப்பாணம் மிக்கமக்கள் படுக்க தூய் அறிவாயும்; எத்சிறையும் வித்தியாய்மற்றி, செல்வர், வறந்து, பதியாயர் இளஞர் என்ற பேதலியின் வருகுப்பும் பரிபாசும் பாரக்கலாமோ சரமெனும் அகோரோயும் வராவரவாந்த அகேசனப் பரமேகம் அனுப்பிக்கொண்ட வகுக்கிறே. தோஷமாய்க் சிப்பாநும், புறப்பேசுக்கப் பேசுவாரும், பேசுசுழைத்துக் கிட்டபாநும், நெடுசொராமாய்க் கிட்டபாநும், பாயிறாமாய்ப் படுத்தித்திறுக்கார். இக்கே சிறுத்தாட்டுப்படுத்தியில் காய்ச்சலிலாவாநீ ஆறும். எங்கள் பள்ளிக்கூடங்கள், அரை, கால், அரைக்காலாகத் தொகையில நானுத்தளர் அபரபாச்சுத்தின்போலாசி வருகின்றன. ஒருமறை வந்தவிலுப்போசை நாம் 2ம், 3ம் குறையாகவும் வந்து ஆக்கிண்பாடுகத்தின்றது. பாலப்பமே பரிதாபம் பெற்றாராற் பார்க்குமுடியாமல், அரக்கன் ஆகாரப்போல் மறையில்கின்ற, அபயம், அபயம், ஆண்டவரெயென்று அழுகுரலாகசெய்யும் பரிதாபத்துக்கடமொன்று.

எம்மேற் செக்கேசலாயிற் ஆன்வமறமுட

வான அக்கிலே அரசே, இரக்கம்பெருத்த தவனைந்தணமன்னோ, ச்முத்தநாட்டார் அபயப்பக்தரலோசை அறிசிலேறோ.

நான் செல்வருக்காக இவ்வளவு அனுதாப்படவில்லை, அது தனக்கித்தம்: வறிருருக்கள் அரசினரில் இவ்விண்ணப்பம்மென்று இசைநேன். காய்ச்சல் பங்குளி சித்திமையிலுள்ளது மெதுமும்புறக்கொள்ளும். எத்தனையோ வறியவர்கள், அரிசி, வஸ்துமல், வளக்கணெயிலவமல் இக்கோயிலும் வாதிக்கப்படுகிறீர்கள். வயித்தியசகாயியற்றி அவதிப்படுகிறீர்கள். மாற்றபணம், மகதிசை, சாவகப்பேரி வயித்தியசாவலகளுக்கும்படுத்தாரத்திலுள்ள பறிய நாளாள் என்னசெய்வார். வண்டியுக்குப் பணயில்லை, நடக்கப் பெலவில்லை. மந்தலல், வரணி, அம்பல், உத்தேறறை, கரம்பகம், உசை, குடியிலே இப்படிப்பட்ட தலையூர் வறியர் என்னசெய்வார்.

ஆதலால் தமையுக்குப் தவையன்றொரு இராசாவே, இரக்கம், உண்மை, முயற்சியுடைய பரிசாரிமொன்று, அவுடதங்களுடனும், மற்றும் ஏற்ற உகலகளுடனும் சிறுத்தபுத்தக் துரிச்சிசன்தோறும் மனுப்பிவைக்கத் தாமதமாய்ப் மன்றுகிசீசேன்.

என் அணவரவதிலும் இப்படி யெழிதென்க; தேவன் இவ்வுருவாராக, ஆமெல்.

இப்படிக்க. ஆதலர் அநுதாய். மட்டுவில் தெற்கு, 9-2-89.

வெள்ளைகோட்டதோட்ட விவசாய விழைதக்காட்சி.

Salem Agricultural Exhibiton, 1889.

சென்ற காந்திசகமாதம் முதலாந்திகழையைக் கொண்ட தாரகையில் யாழ்ப்பாணத்தையுமேர் கோட்டதோட்டம் பெருந்காட்சி நடக்கமெனவரைக்கிறுத்ததை யாசித்து அமமெய்திடுகேன். அப்படியாகவே சென்னைத் தலைத்தனத்தாரால் வருவாருடும் ஸைக்கப்பரிம் விவசாயக்காட்சிக்கவாந்தித்து இரண்டுபாருவரிகளை வகைசிறேன். சென்னைத்தொகுந்ததார் இக்காட்சிகளை மாற்றிமாற்றித் தமக்குத்திட்டப்பட்ட சில் லாக்களில் வைக்கிறீர்கள். இவ்வகடும் பெல்வாரியிலும் செலத்திலுமாக இரண்டுகட்களின் காட்சி நடைபெற்றது. ஒவ்வொருபுத்திலும் கிட்டத்தட்ட 8000 ம் ரூப செலவாகும்படி யுத்தரமானது. சென்ற செல்வாய் புகள்கீழமைக்களின் செலக்காட்சி நடந்தது. கோட்டப்பெருந்கள், தோட்டப்பெருந்கள், காட்டுப்பெருந்கள், நாட்டுப்பெருந்கள் கோத்திமீர்த்தியான மாகேன், ஆகேன், துதிகைகள், விழைநெய்தல்கள், விற்பன்னிலிச்சீரவேலையுள்ள கைத்தொழிநாமாக்கள் எத்தனையோ காட்சியைக் சிறப்பித்தன. சிலிதனக்களின்முன் காடுபெலவிலிருந்தவோர் விஸ்தாரமான வெளியானது காட்சிபற்றத் தக்கவனம்போற் செலிக்கப்பெற்றது. காடுபோற்சிடந்தலத்திலில் ஆயிரத்தறாறு ரூபாய்வரை செலவழித்துப் போடப்பட்ட சிலவார்க்கொட்டா மண்ப்புணக்கக் காகப் பெலிவாய்க் கறுப்புணைகரித்த தப்பாக்கீசுளுடன் வந்தீன்மேள். பாப்ப உத்தியோகஸ்தலில்லாம் தத்தும் விவ்வபோட்ட தேவகர்சுதுவக்தன். தாமதார் தபலப்பெயிர் சிறைநாண்டி. 19 திகிகாவலே குரியோயத்திலி சென்னைவிலிருந்தவர்க்கு வோர் மேலுத்தியோகஸ்தரும் நமது கவர்தமென்டட் ஏன்னை சிகரிக்குமுதிசியோகஸ்தரும் சிக்காரவண்டியிற் தூரத்தில வருகிறதைக்கண்ட 30, 32 கோடிக்கும் வாகுண்கள் வாகுண்களன்று விழாமாய் மந்தமுகுரகாரணத்தாலகை, Bengalium இவ் இருத்தமழக்கப்பட்டபட்டாளத்தாரும் 29 வகை வாத்தியக்கொண்ட Band ஆடித்தளர். அந்நெருக்கசீசென் யானென்னென்று கூற. கவனமெண்டலால் தாரபரிக்கப்படும குர்சைநற்றி, ஆதென்நாட்டுமோகற்ற இக்காட்சிக்குக் கொண்கொடுப்பதென். நெல்லுநதலிய மூட்களிலிருந்துவந்த மரீகளின் சிறப்பை என்னென்று கூறலாம், சென்னைப் பணக்கம்பனியார் தக்களியக்காரிகளை யழுப்பினார். இச்சிறப்பறகாட்சி மற்றறாள் முடிவானது வேலுக்கிப்பெடுத்ததற்கு பொருக்களுக்கும் மிகுக்களற்கும் வேறுத்தியாக 4000 ரூபாகொடுக்கப்பட்டது. அப்படியாயிலும் நமது யாழ்ப்பாணக்காட்சிக்கு 1800 ரூபாய் வரலாய் மாதத்திர்தான் சேர்க்குதொகையாமே! காட்சிமுடிவாகச்சுக்கதைக்கட்டம் போம்பலாட்டுக் குலகத்தையால் எல்லாநும் தத்தும் திணசெசெல்வ, 10, 11 நாளாய்க்காட்சி முடிச்சிக்காக அனுப்பப்பட்ட நாமும் நமமையோத்த மந்துமென் கச்சேரியோரும் வீட்டுக்குத் சிறப்பிடுமே.

இக்கணம், J. I. C. சென். 20-2-89.

STANLEY.

Stanley's place and welfare has been the conundrum of the civilized world for about two years. A letter from him shows that he was safe and well on August 17 last and the report is thereby confirmed which was received late in December that he had arrived on the Arunhimi. The reports are summarized by saying that Stanley left Emin on May 27, and arrived at Boma or Bonalya on August 17. He agreed to wait there for Tipoo Tib, and while we do not know what course the latter has pursued it is not improbable that he has acceded to Stanley's request, and that a new force may now be on the way to the aid of Emin or perhaps already reached Wadelai. He had returned with only a fraction of his original force. His four white companions had remained at Wadelai with the greater part of his column. He had promised to go back, and would unquestionably have desired to make as short a halt as possible in the Congo Valley. As stores had been accumulated for Barttelot's expedition and as Tipoo Tib's authority over the natives at Stanley Falls was unquestioned it is reasonable to conclude there was no protracted delay in dispatching a new relief column to Wadelai. With aid from his ally, Stanley would inevitably have returned speedily to Emin and his own followers in order to complete his unfinished Mission.

THE ANDAMAN ISLANDS.

Colonel T. Cadell V. C. Chief Commissioner of the Andaman Islands, delivered a lecture recently on "Andamans and Andamanese" to the members of the Royal Scottish Geographical Society in Edinburgh. In the course of his lecture Colonel Cadell said that it was beyond his ability to describe the lovely scenery through which one passed when sailing among the Andaman Islands, covered as they were with luxuriant vegetation down to the water's edge. It was like fairyland, the water deep and clear as crystal; on either side, within a stone's throw, magnificent forest trees reaching to a height of 200 feet, the stems of some straight and white, like gigantic silver rods, with umbrella-like tops; others clothed from foot to summit with creepers in beautiful festoons; palms, rattans, and canes of many varieties interspersed among the forest trees, creating striking contrasts of form and colouring while beneath the vessel were inconceivably beautiful coral gardens. The most gorgeous combination of vegetable and animal life afforded but a poor sub-aerial representation of these submarine gardens. But the native population is decreasing. Year after year in his cruises among the islands he saw a perceptible diminution in the number of the people. The penal settlement at Port Blair, on the East coast of South Andaman, was probably the largest in the world, the number of convicts detained there generally numbering about 12,000. About three-fourths of them were under sentence of transportation for life and the remainder for terms of seven years and upwards. About 65 per cent were Hindoos, 25 per cent Mahomedans, and the rest chiefly Buddhists from Burma. They came from all parts of India and Burma, the refuse of 250 millions of people, and in the diversities of castes and nationalities and languages among them lay a great safeguard, as preventing any likelihood of combination.

THE COMPLAINT OF A SKY-ROCKET.

My dear Star,

As there is some connexion between *Star* and *Sky*, and some between *sky* and *sky-rocket*, I have come to the conclusion that you and I are not incapable of friendship, and that you will not grudge a little space to record my brief complaint.

I hear it on good authority that there is a science called *pyrotechnics* and that fireworks are its specific subject-matter. I am also told that the latter

are an invention of the East, and that their introduction into Europe is but recent. But, notwithstanding the remote origin of this wonderful science, and the innocent amusement which many of its inventions afford, I am already convinced that there is no legitimate place for me in the world of to-day. Confining myself to Jaffna, I find to my great regret that there is a growing tendency among the richer classes to employ me largely in their nuptial processions, and in other occasions of festivity.

It is my instinctive feeling that dangerous fireworks, of which I stand *facile princeps*, are not congenial to human gatherings. Indeed I find myself in a most disagreeable position, when I am driven through the sky from the midst of large concourses of human beings, collected for the celebration of some distinguished wedding, or of some important Hindu festival. It is particularly annoying to me to be looked down upon as an evildoer, quite against my natural susceptibilities, terrifying as I do, when shot through the star-lit sky, every sensible being about me, and often-times emptying my fiery contents on the head of some innocent passer-by, or striking the death-blow to some enthusiastic spectator.

How is it, dear Star, that even educated men indulge themselves in this pernicious pastime? How often have I been made the involuntary cause of the destruction of houses and hamlets, of the slaughter of men, women and children, and of many another diabolical work? Was it not sufficiently proved during the local celebration of Her Majesty's Jubilee that fireworks are not things to be trifled with? If the people continue to trouble me in this fashion, I am determined to force my right on the Legislature to be liberated from this obnoxious drugery.

Believing, however, that the Jaffnese are prudent enough to take time by the fore lock, and to profit by my warning.

Yours truly, SKY-ROCKET.

There is more than a grain of sense in the whimsical complaint of the Sky-Rocket. He might, in our opinion, have complained of a still greater abuse, in the custom which demands the burning up of so many Rupees' worth of money at weddings just for the sake of making a display. Whom does it please or benefit, and what good does it do to any one? [*Ed. M. S.*]

CHURCH MISSION.

THE VISIT OF THE BISHOP OF COLOMBO. Bishop Copleston has been on a visit to the Missions of the Church Mission in the Northern Province. His Lordship accompanied by his chaplain (Rev. A. E. Copleston) arrived at Anuradhapura on Jan. 24th, Vavonia Velankulam Jan. 26th, Mullativu Jan. 30th and Pallai on Feb. 2nd. At each of these places he saw the Catechists and School Masters of the Mission, enquired carefully into their work, held services with Holy Communion and confirmed 34 candidates. Several pandols were as usual erected and addresses read and replied to at each place. The Rev. G. T. Fleming and the Native Pastor of Pallai (Rev. J. Backus) accompanied the Bishop throughout this tour. On Feb. 4th the Bishop arrived at Jaffna and devoted Wednesday and Thursday the 6th and 7th of February to the visitation of the C. M. S. Missions in the Peninsula. He was received in a Pandal at Nellore by the Mission's Native Pastors, church council and native Christians and an address of welcome was read by W. S. Olegasagaram (an old lay member of the council), as representing the native church. A kindly reply followed from the Bishop, in which he expressed his unabated interest in our work and the pleasure it gave him to be amongst us once more. Then came the service in the church which was well filled by Christians from all the Pastorates. The service consisted of the Litany, followed by the confirmation service and two suitable addresses by the Bishop. There was 56 candidates from the Pastorates presented, others being kept away by the virulent fever prevailing every where. The service was most edifying and impressive. In the afternoon the Bishop and his Chaplain with some English ladies visited the Nellore Girls boarding school which had been prettily decorated when a regular programme of singing and recitations were gone through. The singing being led by Mrs. Griffith was much appreciated and two kindly and hearty addresses were given by the Bishop and his chaplain. At 4 p.m. the whole party drove to the Chundlicy Seminary where the Bishop was received by the Principal (Rev. G. T. Fleming) the masters and students in a tastefully erected pandal platform. The boys read a short but very appropriate address, in reply to which the Bishop gave one of his best speeches on the advantages of a good Christian education among other things, in teaching honesty and faithfulness to duty and specially referred to the fact lately come to light in India that

education without religious instruction was proved to have been a complete failure.

The next day Thursday the Bishop and Chaplain drove out with Mrs. Griffith and the Nellore party to visit Kopay Training Institution where they were heartily received by the Pastor (Rev. J. Niles) the Master and Students. A suitable address was read by the head master (Mr. Wadsworth) and after several lyrics and recitations the Bishop gave a helpful address on the need of studying the historical evidences of Christianity. The Chaplain also added a few kindly remarks on the need of physical exercise and gymnastics to which he was glad to hear attention was paid in the Institution. The students had the pleasure of going through some of their exercises before him afterwards. We all then adjourned to Kopay Church where after a shortened service the Bishop gave a very appropriate address to a good and attentive congregation on being built up in a most holy faith (June 20:21). After the service we hastily drove a distance of 5 miles across country to Kockaville to hold service in the pretty C. M. S. country church there. Here the respected senior (and formerly resident) Pastor read the Litany and the Bishop preached to willing and attentive ears from the Text. "This beginning of miracles did Jesus in Cana of Galilee etc." After the service the party drove to Nellore for tea. At 6.30 p.m. the half yearly meeting of the C. M. S. Native Missionary Association was held in the church the Bishop taking the chair. Besides the Bishop and his chaplain and the Missionaries there were present the District Judge (G. E. Worthington Esq.) Rev. Dr. Hastings, Rev. T. S. Smith, H. G. Gomes (Chaplain) with Mrs. Smith, I. Wood Esq. and W. Marsh Esq. also Mrs. and Miss Griffith, S. W. Allagokoan and most members of the various congregations. After the Reading of Report the Agents of the Association spoke first and gave their experience of the work in the Wanni. Altogether there were eleven speakers, the Rev. A. E. Copleston being one of them. The Bishop in obedience to a promise he had formerly given gave his address in Tamil which was listened to with breathless attention. The proceedings were long, but interesting and most hearty and all felt the gathering had been a most successful one. The Bishop and his Chaplain stayed at Nellore for the night in order to be present at a 9 a.m. Service of the Holy Communion which was administered by the two Missionaries and two of the Native Pastors to nearly 200 people. Many felt it was a solemn, refreshing and enjoyable service. Thus ended as far as the Tamil work is concerned another official visit of his Lordship to the C. M. S. Mission.

We believe his Lordship's visit has done good. Our out-station Christians have been cheered by their coming amongst them of the chief Pastor of their church. The whole C. M. S. church here has felt, we trust, and benefited. The confirmation services, addresses and meetings we hope will tend to lift all to a higher level and make us realize that we are not only members of an old and grand historic church but also that we ought to be living members of the one body, whose head is Christ our Lord. *Com.*

Local and General.

—PT. PEDRO AND CHAVAGACHERY. It is reported that G. E. Worthington Esq. our District Judge is doing duties as Magistrate and Commissioner, at Chavagacherry, in consequence of Mr. Shipton being sick. The Magistrate of Pt. Pedro has lost his health as a result of over-work. The duties require a great strain on the powers of any mortal man. Very often, in the columns of the *Star* and other papers, the claims of the two districts for two Separate Magistrates were warmly advocated, but without success. The trial had of keeping one magistrate for Wadamarachy and Tenmarachy, and Patchelappally divisions has given no satisfaction to the people. The authorities have to consider the vast extent and the immense population of these three divisions spreading over more than half the area of the whole district of Jaffna, and resume the former practise of keeping two magistrates. From time immemorial, Chavagacherry was one Magistracy, and Pt. Pedro, another; Nay, the former had more than one. The olden records would show that there was a Court at Elephant Pass. at one time. Counting by miles on the central road, the jurisdiction of the Chavagacherry Court now extends from the 4th mile from Jaffna, to the limit of Vavoniavilankulam, about the 40th or 50th mile. Wadamarachy has two rising towns within its limits and dense population, not to speak of centres proverbial for false litigation. The leading men should now come forward and make a representation to His Excellency the Governor of their wants and requirements and obtain the remedy. The saving of a £300, a year, at so much sacrifice and suffering is no great gain. *Com.*

Printed at the Press of Strong & Asbury, Manipalay, Published by Mr. N. Strong and A. C. Mission.